

கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், வள்ளியூர்

CC No.142/2023

நாள். 05.03.2026

ம.சா.2 திரு.மனோஜ் குமார்

த/பெ திரு.மாதவன் நாயர்

சாட்சி மீண்டும் அழைக்கப்பட்டு, எதிரி தரப்பால் குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார்.

1) எங்கள் வாதி நிறுவனம் கம்பெனி பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்றால் சரிதான். எங்கள் நிறுவனத்தில் எத்தனை இயக்குனர்கள் உள்ளார்கள் என்றால் 10 இயக்குனர்கள் உள்ளார்கள். 01.02.2021 அன்று இயக்குனர்கள் மீட்டிங் நடந்ததாக புகாரில் சொல்லப்பட்ட விவரம் எனக்கு தெரியுமா என்றால் தெரியும். மேற்படி இயக்குனர்கள் மீட்டிங்கிள் எத்தனை இயக்குனர்கள் கலந்து கொண்டார்கள் என்ற விவரம் தெரியுமா என்றால் தெரியாது. மேற்படி 01.02.2021 இயக்குனர்கள் மீட்டிங்கில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட விவரம் எனக்கு தெரியுமா என்றால் தெரியாது. மேற்படி இயக்குனர்கள் மீட்டிங்கை பற்றி மினிட் புக் என்ற பதிவேட்டில் பதிவு செய்து தீர்மானவிவரங்களை அதில் குறிப்பிடுவார்கள் என்றால் சரிதான். மேற்படி மினிட் புக் அரசாங்கத்தால் ஆடிட் செய்து ஒப்புதல் வழங்கப்படும் என்றால் சரிதான்.

2) மேற்படி 01.02.2021 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ள இயக்குனர்கள் மீட்டிங் தீர்மான புத்தகத்தினை இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். மேற்படி இயக்குனர்கள் மீட்டிங்கில் கலந்து கொண்ட இயக்குனர் அனைவரும் தீர்மானம் புத்தகத்தில் கையொப்பம் செய்யவேண்டும் என்றால் சரிதான். மேற்படி தீர்மானத்தில் கலந்து கொண்டு கையொப்பம் இட்ட இயக்குனர்களின் பெயர் விவரங்கள் மேற்படி மினிட் புத்தகத்தை பார்த்தால் தான் தெரியும் என்றால் சரிதான்.

3) இவ்வழக்கை நான் நடத்துவதற்கோ அல்லது சாட்சியம் அளிப்பதற்கோ இயக்குனர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்றால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான் இவ்வழக்கை நான் நடத்தி வருகிறேன் என்றால் சரிதான். இயக்குனர்களால் தீர்மானம் நிறைவேற்ற படாமல் நிறுவனத்திற்காக வழக்கை நடத்த இயலாது என்ற விவரம் எனக்கு தெரியும் என்றால் சரிதான். இவ்வழக்கை

நான் நடத்துவதற்கு இயக்குனர்களால் எந்ததேதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றால் சரியாக ஞாபகம் இல்லை, நான் ஆவணத்தை தாக்கல் செய்துள்ளேன். நான் வழக்கை நடத்துவதற்கு இயக்குனர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அடங்கிய மினிட் புத்தகத்தை நான் பார்த்தது இல்லை என்றால் சரிதான்.

4) நான் இவ்வழக்கில் சாட்சியம் அளிக்க எனக்கு அதிகாரம் கொடுத்த நபர் யார் என்றால் எங்கள் நிர்வாக இயக்குனர் பைஜு என்பவர் அதிகாரம் அளித்தார். நான் கூறும் பைஜு என்பவர் Board of directors குழுவில் இல்லை என்றால் சரியல்ல, பைஜு என்பவர் Board of directors குழுவில் ஒருவர் ஆவார். மேற்படி பைஜு என்பவர் இவ்வழக்கை நடத்த பொது அதிகாரம் ஆவணம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்றால் சரிதான். நிறுவனத்தின் Board of directors எனக்கு வழக்கு நடத்த அதிகாரம் கொடுத்ததாக ஆவணம் ஏதும் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான்.

5) இவ்வழக்கை முதலில் தாக்கல் செய்தது எங்கள் நிறுவனத்தின் துணை மேலாளர் முத்துகுமார் என்பவர் என்றால் சரிதான். மேற்படி முத்துகுமார் என்பவர் வழக்கை நடத்த அவர் பெயரில் ஏற்பட்ட தீர்மானத்தின் நகலை இவ்வழக்கில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். மேற்படி முத்துகுமார் என்பவர் எங்கள் நிறுவனத்தில் எப்போது வேலைக்கு சேர்ந்தார் என்றால் அது பற்றி எனக்கு தெரியாது, நான் வள்ளியூர் கிளைக்கு வேலைக்கு வரும் சமயம் மேற்படி முத்துகுமார் வள்ளியூரில் வேலைக்கு இல்லை. மேற்படி முத்துகுமார் என்பவர் தற்போது எங்கள் நிறுவனத்தில் தான் பணிபுரிந்து வருகிறார் என்றால் சரிதான், வேறு கிளையில் பணிபுரிந்து வருகிறார்.

6) நான் எப்போது வள்ளியூர் கிளைக்கு பணிக்கு வந்தேன் என்றால் 30.02.2024 அன்று வள்ளியூர் கிளை பணியில் சேர்ந்தேன். நான் வள்ளியூர் கிளையில் பணியில் சேர்வதற்கு முன்பு உள்ள விவரங்கள் நேரடியாக எனக்கு தெரியாது, ஆவணங்கள் மூலம் தான் தெரியும் என்றால் சரிதான். இவ்வழக்கு சீட்டு காலமான 2018-2019 ல் எங்கள் வள்ளியூர் கிளையின் மேலாளராக யார் பணிபுரிந்தார் என்றால் ஜி.எஸ்.பைஜு என்பவர் ஆவார். மேற்படி ஜி.எஸ்.பைஜு என்பவர் எங்கள் நிறுவனத்தின் வேறுகிளையில் பணிபுரிகிறார் என்றால் சரிதான், கோயம்புத்தூரில் பணிபுரிகிறார். இவ்வழக்கு காசோலை வங்கியில் தாக்கல் செய்த

காலத்தில் யார் கிளை மேலாளராக பணிபுரிந்தார் என்றால் மேற்படி ஜி.எஸ்.பைஜு என்பவர்தான் பணியில் இருந்தார்.

7) எதிரி எங்கள் நிறுவனத்தில் 4 சீட்டுகள் போட்டு இருந்தார், அந்த சீட்டு தொகையை அவர் செலுத்தவில்லை என்று கூறி தான் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளோம் என்றால் சரிதான். என்னிடம் காட்டப்படும் கையேடு ஆனது எங்கள் நிறுவனத்தால் சீட்டுக்காக வழங்கப்பட்டது என்றால் சரிதான். மேற்படி கையேடு ஆனது சீட்டு எண்.G2H/9010/KDM/02, சீட்டு எண்.G2H/9009/KDM/05, சீட்டு எண்.G2H/9009/KDM/07, சீட்டு எண்.G2H/9009/KDM/10 ஆனது என்றால் சரிதான். மேற்படி சீட்டு எண்.G2H/9010/KDM/02, சீட்டு எண்.G2H/9009/KDM/05, சீட்டு எண்.G2H/9009/KDM/07, சீட்டு எண்.G2H/9009/KDM/10 ற்கான கையேடுகள் அசல் எத.சா.ஆ.1 முதல் எத.சா.ஆ.4 ஆக குறியீடு செய்யப்படுகிறது. மேற்படி கையேடுகள் எத.சா.ஆ.1 முதல் எத.சா.ஆ.4 எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களால் கைப்பட எழுதி பராமரிக்கப்படுவது என்றால் சரிதான். மேற்படி ஒவ்வொரு சீட்டுக்கு எத்தனை நபர்கள் என்றால் 20 நபர்கள் ஆவார்கள்.

8) மேற்படி சீட்டுற்கான கால அளவு எந்ததேதி முதல் எந்த தேதி முடிவடைய கூடியது என்றால் 21.03.2018 முதல் தொடங்கி 21.10.2019 வரை உள்ளதாகும். மேற்படி சீட்டு ஆனது 21.10.2019 அன்றைய தினம் காலாவதி ஆகிவிடும் என்றால் சரிதான். மேற்படி 4 சீட்டுகளும் ஏலம் சீட்டுகள் என்றால் சரிதான். பொதுவாக எங்கள் நிறுவனத்தில் சீட்டுகளில் சேருவதற்கு என்ன நிபந்தனைகள் என்றால் வாடிக்கையாளர் விண்ணப்பம் தாக்கல் செய்யவேண்டும், ஆதார் அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு சீட்டிலும் எத்தனை நபர்கள் சேர்ந்துள்ளார்கள் என்ற விவரம் பராமரிக்கப்படும் என்றால் சரிதான். இவ்வழக்கு 4 சீட்டிலும் எத்தனை நபர்கள் சேர்ந்துள்ளார்கள் என்ற விவரம் அடங்கி பதிவேடு எங்கள் நிறுவனத்தில் உள்ளது என்றால் சரிதான்.

9) மேற்படி பதிவேட்டில் முதல் சீட்டு முதல் கடைசி சீட்டு வரை யார் யார் ஏலம் எடுத்தார்கள் என்ற விவரம் எங்கள் நிறுவனத்தில் பராமரிக்கப்படும் என்றால் சரிதான். பொதுவாக எங்கள் நிறுவனத்தில் சீட்டு பணத்தை ஊழியர்கள்தான் வசூல் செய்வார்கள் என்றால் சரிதான்.

எதிரி உடைய சீட்டு பணத்தையும் எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் தான் தினசரி அவர் வீடு அல்லது கடைக்கு சென்று வசூல் செய்வார்கள் என்றால் சரிதான். மேற்படி தினசரி வசூல் செய்யும் பணத்தை எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் எ.த.சா.ஆ.1 முதல் எ.த.சா.ஆ.4 கையேடுகளில் குறிப்பிடுவார்கள் என்றால் சரிதான். மேற்படி தினசரி வசூல் செய்யும் பணத்தை எப்போது ஆய்வு செய்வோம் என்றால் 2 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்வோம். நாங்கள் நடத்திய எ.த.சா.ஆ.1 முதல் எ.த.சா.ஆ.4 வரையான 4 சீட்டுகளும் ஏல சீட்டுகள் ஆகும். அவ்வாறு ஏலம் ஒவ்வொரு சீட்டிற்கு மாதம் தோறும் ஏலம் நடத்தப்படும் என்றால் சரிதான். மேற்படி ஏலத்தில் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு சீட்டை ஏலம் எடுப்பார்கள் என்றால் சரிதான். அவ்வாறு வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு ஏலம் எடுக்கும் சமயம் கழிவு தொகையையும், GST வரியையும் கழித்து விட்டு ஏலம் எடுத்த தொகையை மட்டும் அவரிடம் கொடுப்போம் என்றால் சரிதான். இவ்வழக்கில் முதல் சீட்டு முதல் கடைசி சீட்டு வரை யார் எடுத்தார்கள் என்ற விவரத்தை என்னால் சொல்ல இயலாது என்றால் சரிதான். முதல் சீட்டு எவ்வளவு கழிவு தொகை என்றால் 30 சதவீதம் கழிவு தொகை ஆகும். முதல் சீட்டு எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது என்றால் ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் எடுக்கப்பட்டது, அதில் ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் கழிவு தொகை ஆகும். மேற்படி ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் கழிவு தொகையை அந்த சீட்டில் சேர்ந்த நபருக்கு சராசரியா பங்கு வைத்து அவரது கணக்கில் சேர்த்து விடுவோம், அவர்கள் மேற்படி தொகையை செலுத்த வேண்டியது இல்லை. முதல் சீட்டில் ஏலம் எடுத்த தொகை ரூ.3 இலட்சத்து 50 ஆயிரத்தை 20 நபர்களும் பங்கு வைத்து செலுத்தவேண்டும் என்றால் சரிதான், - தற்போது சாட்சி ஆனவர் முதல் சீட்டு நிறுவனத்தின் சீட்டு என்று சாட்சியம் அளிக்கிறார்.

10) ஒவ்வொரு 20 நபர்கள் கொண்ட ஒரு சீட்டு நடத்துவதற்கும் எங்கள் நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் கமிஷனாக கிடைக்கும் என்றால் சரிதான். வாடிக்கையாளரிடம் தினசரி வசூல் செய்யும் சமயம் இரசீதுகொடுக்கும் பழக்கம் கிடையாது என்றால் சரியல்ல, இரசீது கொடுப்போம்.

(எதிரி தரப்பு வழக்கறிஞர் வேண்டுகோளுக்கிணங்கக் குறுக்கு விசாரணை தொடர்ச்சி மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.)